

Sundram Fasteners Limited REGISTERED & CORPORATE OFFICE

Email: investorshelpdesk@sfl.co.in

REGISTERED & CORPORATE OFFICE 98-A, VII FLOOR DR. RADHAKRISHNAN SALAI, MYLAPORE, CHENNAI - 600 004, INDIA TELEPHONE : +91 - 44 - 28478500

PAN CIN : AAACS8779D : L35999TN1962PLC004943

WEBSITE : www.sundran

June 4, 2022

National Stock Exchange of India Limited

Scrip Code - SUNDRMFAST Exchange Plaza, 5th Floor, Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051 By NEAPS

BSE Limited

Scrip Code - 500403 Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Fort, Mumbai - 400 001 By Listing Centre

Dear Sir / Madam,

Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 – Publication of newspaper advertisement on 59th Annual General Meeting

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith a copy of the newspaper advertisements published in Business Standard (English) and Makkal Kural (Tamil) on June 4, 2022 with respect to the 59th Annual General Meeting (Information on remote e-voting / e-voting and dispatch of annual reports by e-mail) scheduled to be held on **Wednesday**, **June 29, 2022** at 10:00 a.m. IST through Video Conference ('VC') / Other Audio Visual Means ('OAVM').

Thanking you,

Yours truly,
For SUNDRAM FASTENERS LIMITED

R Dilip Kumar

· Dinip

Executive Vice President - Finance & Company Secretary

The strange bestiary of the ancient world

A collection of reality-bending animal stories reveals the strong ties that once existed between humans and nature

ARIINDHIITI DASGIIPTA

whole whales, talking parrots that play matchmaker to crocodiles that ferry gods and goddesses across earth, sky and water, shape-shifting tigers and tortoises that hold up the earth — the world of myth, fable and folklore is teeming with fantastic beasts and their fabulous deeds.

bending animal stories make their to the warrior clan (human and oth-

way into nearly every collection of ancient tales. There is no end to the possibilities and animal combinations that were explored as storytellers and mythmakers sought to understand other species and their seemingly inexplicable ways. It was not just the

extraordinary (lionof storytellers, the regular and the ordinary too had them in thrall. The peacock and his rain-dance, the chakor bird (partridge) and its fascination for the moon, the snake and its shedding of the skin — everything lent itself to a myth

or a fable. In her collection (Adbhut: Marvellous Creatures of Indian er of listening, which brings wis-Myth and Folklore), the author Meena Arora Navak brings out the human fascination for a world so ties that once existed between remarkable versatility and imaginative capacity of the ancient mind

The stories may appear strange and unbelievable today, but they a monsters that gulp down represent a time (or perhaps an idea of an age) when all of this was well within the realms of possibility. It kings and queens, immortal would have been entirely plausible, therefore, to create a heroic character such as Jatayu — a 60,000-yearold vulture the size of a mountain with feelings and fears that were only too human — within the epic framework of the Ramayana. Or for that matter, to imagine that the Mythical beasts and reality- crocodile could be mentor and guide


> erwise) and also influence the fates of ordinary human beings. Nothing was too far-out or outlandish.

The Makara, ancestor to all crocodiles and lord of the waters, was propitiated by kings and their armies. His ability to rule over such large swathes of inhospitable territory made

headed birds and fire-breathing him a power to reckon with, one dragons) that drew the attention who could swing battles and destroy kingdoms. Thus, he was memorialised in battle formations (both the Arthashastra and the Mahabharata mention this) and invoked in war hymns. At the same time, the Makara is also part of the astrological framework of Rashis and Nakshatras in India. Its symbol is the "ear" that represents the powdom and knowledge.

The ability to build a narrative that assigns human roles to aninear and yet so different from their mals may seem routine today, but own. The book reveals the strong when first told, the stories marked a remarkable leap of the human humans and nature and also, the mind. The stories reveal a world where the human-animal relationship was intimate and distant at

GIVEN THE OTHERWISE REMARKABLE MANNER IN WHICH THE AUTHOR HAS TREATED THESE OLD STORIES, IT WOULD HAVE BEEN INTERESTING TO PLACE THEM WITHIN A COMPARATIVE FRAMEWORK



MARVELLOUS CREATURES OF INDIAN MYTH AND FOLKLORE

Author: Meena Arora Nayak

Publisher: Aleph **Price:** ₹499

Pages: 179

the same time. Living in close proximity and yet leading extremely different lives created a space where the lines between the real and imaginary were routinely blurred. Hence animals, fierce and dangerous on the one hand also possessed very human qualities of wisdom and memory, and experienced the same emotions of regret and helplessness.

The tales are, therefore, as much about the animal kingdom as they are about human behaviour. They were layered in contextual references and meaning and the telling was, almost always, a ritualised performance or associated with special occasions.

Unfortunately, many modernday retellings lose the nuance and complexity. As children's literature or fantasy, the stories turn into static tales of monsters and dragons or moralistic tales with life lessons wrapped in metaphor. In such retellings and collections, the stories end up revealing barely a part of the knowledge that their ancient storytellers vested in them.

Nayak has been diligent in putting together a diverse collection and also steers clear of the usual ways of looking at these unusual stories. She turns to them as a researcher would, looking for hidden meanings and multiple versions and the compulsions that drove the storytelling. There is a story about this magnificent sea creature called the Timingila ("Timingila That Once Was"). It was so large that it could swallow a whale in a single gulp and even a glimpse of its undulating form in the ocean could freeze the bravest of warriors. The creature rarely showed itself, but it is believed to have made an appearance for Arjuna, the Mahabharata hero, when he was on a mission to procure divine weapons for the great war. Rama and his army of monkeys also encountered it. But for most, the Timingila fish was an invisible enemy that made its presence felt through stormy seas and crashing waves. This is why, Navak writes, it came to represent the unfathomable for poets and writers who used it to describe indescribable agonies and torture.

The idea of a mythical beast that makes its presence felt through its absence is not unique to Indian myths. There are similar stories about river and sea monsters in nearly every culture. The point is that the world of animal stories is fascinating not just because they are psychedelic, conscious-expanding experiences, but also because they stretch an invisible web of connections across diverse cultures. Could this book have looked into the comparative frame that such stories live within? Yes, definitely. Does it do that? No. And that is a missed opportunity.

Given the otherwise remarkable manner in which the author has treated these old stories, it would have been interesting to place them within a comparative framework. It would have been an invaluable contribution to the field of mythological and folklore studies and also helped readers look at the world through a different lens; one that reveals just how much we have in common — in our fears and anxieties and our relationship with the



Virtus bets big on price, local content and design

PAVAN LALL

Mumbai, 3 June

India is no easy market for any foreign auto major. Its consumers are picky with a variety of choices available, the incumbents have a cost advantage, and trends shift rapidly without much warning.

Just a dozen years ago, India was seen as a market predisposed to small, affordable cars such as the Tata Nano, Maruti Alto, Hyundai i20 and more. Then the market switched gears and the SUV segment saw buyers rush to buy their cars. all the while clearly leapfrogging the sedan segment for the masses.

In fact, there is no shortage of sedans that have been yanked out of the market. Think the Chevrolet Cruze, the Honda Accord and Civic, the Volkswagen Jetta and many others.

For Volkswagen to then launch a brand new sedan is telling. The Latin word "virtus" means a specific virtue, with connotations that include valour and manliness. The car is indeed designed to look, act and behave like a well-built European sedan that swims in the segment between the compact sedan VW Vento and the larger Passat, competing with the likes of the Honda City, Škoda Slavia, Hyundai Verna and the Maruti Ciaz.

With its syelte profile the Virtus is a sleek, good-looking car that stands out with a body style that is partly brand new and partly evoca-

tive of earlier larger VW sedans. Deftly sculpted shoulder lines, chrome accents on the door handles, grille and near the windows of the car, all come together to make it take on any sedan in the segment.

The Virtus is available in two engine options — a 1.0L TSI (petrol) in 6-speed manual transmission or automatic transmission options and a sportier (and more expensive) GT Performance Line that runs on the 1.5L TSI EVO engine hooked up to a 7-speed DSG transmission.

Inside it has all the expected fitouts of a German car. Understated but premium plastics and fabric comprise the seats, and the dashboard is typical VW with

The car shifts

in automatic

jerkiness, a

DSG gearbox

mode without

from gear to gear

testament to the

popularity of the

easy-to-read functions and speedometer. There are other features which, while premium, are getting to be fairly common among most cars nowadays, including wireless charging, ventilated seats, a large infotainment screen and so on.

When you start the Virtus it responds with a reasonably refined engine sound, well-tuned engine that springs to the road and handles the tarmac with ease and agility. Both on slow, traffic-laden lanes as well as on roaring expressways, the Virtus performs commendably with the driver always feeling in command of adequate power whether it's for speeding up past a slow-moving truck, braking before a bottle-

neck or simply cruising within regular speeds.

SPEC SHEET

Power [PS(kW) @rpm]:

The car shifts from gear to gear in automatic mode without jerkiness or the feeling of any turbo-lag, a testament to the popularity of the DSG gearbox that has been widely used in VW's sister brand, the Audi and its range of cars as well.

While the Virtus stands out in a segment that has recently seen a lot of action (new Honda City, Škoda Slavia), it is no secret that the midrange segment of sedans has been sparse when it comes to choices.

The sedan has started to make a comeback and the biggest advantage of the Virtus would be its price,

which thus far has not been released but if market estimates are anything to go by the range is expected between ₹11 lakh and ₹17 lakh (ex-showroom). Its high level of local parts and components make it a very compelling proposition for buyers

who want international design, comfort and performance with reasonable costs of ownership, maintenance and service and repair.

Sales are likely to be high when this smart sedan hits the market but the proof of the pudding will be when owners have them for a couple years and report feedback on maintenance and dealer support. And that is the eternal virtue for what makes a car successful in the

BREAKFAST WITH BS: ▶ NAVEEN KISHORE | FOUNDER, SEAGULL BOOKS

state, along with Katyal. They met

playwrights, directors, actors, and a variety

of technicians working behind the scenes.

estly and hesitatingly, openly and diplom-

photographs, I was clicking in slow shutter

speed. It gave me what I call stills in motion

with a play of light and dark." At that point

Kishore recalls how the quarterly was

sustained by the enthusiasm

theatre practitioners, readers

it. Before it folded up in 2003,

it alive. "We invited criticism,

valid, some hurtful," he says.

more issues but things were not coming

were not able to deliver. Sometimes, you

There were conversations to collaborate

with university departments but

eventually nothing took off.

together. We returned the money since we

have to face the fact that something is over.

Theatre is Kishore's first love. The pub-

lishing journey was preceded by his work in

theatre lighting design, which was not eno-

ugh to pay bills, so he became an impresa-

rio or event manager. Later, when the publ-

ishing house was born, the first set of books

Seagull Books now has a number of lists

was called the New Playwrights Series.

and we listened. Some of it was

"We even had a grant to produce

and interest of a community of

and academics that grew around

there were serious efforts to keep

of time, there was absolutely no plan to

show the photographs in an art gallery.

'We don't really

call ourselves a

decolonisation

that our money

like to assert

is as good as

initiative but we

atically. We had to cast aside our assump-

tions, and listen," he says. "With the

"They shared so much with us — hon-

Words worth

As his publishing venture turns 40, Kishore speaks to Chintan Girish Modi about the world it encompasses

▼ n the sweltering heat of neak April I have a breakfast meeting with publisher-poet-photographer Naveen Kishore. It is a morning to be remembered for the man's warmth, generosity and sense of humour. We are in the Sea Lounge of the Taj Mahal Palace Hotel in Apollo Bandar, Colaba. It is a gorgeous heritage structure that still reminds me of the horrible terror attack in 2008 that shook Mumbai, the city that I have lived in for most of my life.

Kishore is visiting from Kolkata, which is home to his labour of love — Seagull Books — the publishing house that also has offices in London and New York. It was founded in 1982. This year, it is celebrating four decades of being around.

I want to hear all about it but before that I take in the magnificent view — the vast expanse of the Arabian Sea so close at hand, almost as if we could reach out and touch it. I wonder about the kind of view that the birds get to take in each morning as they fly above the Gateway of India buzzing with tourists.


Kishore and I walk towards the buffet. He gets himself a croissant, and orders an omelette. I get myself a couple of miniature samosas, a slice of bread with a chocolate spread, and order a crisp masala dosa. He asks for coffee; I get some fruit juice. Kishore puts away the book that he was reading when I entered — Teju Cole's Black Paper: Writing in A Dark Time.

We busy ourselves with eating, sipping, and talking. The sea becomes our silent companion.

Kishore, 69, is in Mumbai for the opening of his photography exhibition — *The Epic and The* Elusive — curated by poet-critic Ranjit Hoskote for Cymroza Art Gallery in the Breach Candy neighbourhood. These are photographs of theatre performances

in Manipur. They originally appeared in Issue 14-15 of the Seagull Theatre Quarterly (June-September 1997) set up in 1994 as an initiative of The Seagull Foundation for the Arts with Anjum Katyal as editor.

He tells me, "We discovered that theatre persons in India prefer to be interviewed, unlike in the US where many of them hold academic jobs and their tenure depends on writing and publishing their work. Through the interviews, we ended up with a lot of primary material in the voices of the performers." These interviews were transcribed and edited for the journal. The Manipurfocused issue grew out of his visit to the



literature in English translation" and his efforts "to build cultural understanding by advancing popular awareness of international writers and literatures". Seagull Books sees itself as an international publisher. "We don't really call oursel-

across subjects, geographies and langu-

ages. Some of these are: Manifestos for the 21st Century, The Africa List, The Arab List,

ves a decolonisation initiative but we like to assert that our money is as good as anyone else's, so we buy foreign language

rights for the whole world when we

choose to publish English translations of books that were first published in other languages," he says. Publishing internationally also makes their books eligible for prizes that are for books published in the US or Europe. In India, their books are distributed by Pan Macmillan and Atlantic Publishers. Outside India, the distribution is taken

care of by Chicago University Press. Kishore is proud of the work Seagull Books does but refrains from projecting his publishing model as superior to others in India.

"Relationships are at the core of our journey, not only with writers and translators but also fellow publishers. We respect corporate entities and independents. The only one-upmanship that I am interested in is with myself. I want to keep doing things better," says Kishore as we segue into talking about the Seagull School of Publishing. "When we train young people to work in publishing, we often have masterclasses by people from corporate publishers. It would be foolish to turn our noses up at them. We are all part of the same ecosystem."

He is also keenly involved with Peace-Works, an initiative of the Seagull Foundation for the Arts led by Meena Megha Malhotra, that works with educators, artists, historians and civil society networks "to strengthen values of mutual coexistence and respect for all communities". It came up in 2003 in response to the communal violence in Gujarat, and the desire to make sure that children's minds were not poisoned with seeds of hatred. PeaceWorks has been hosting "History for Peace" conferences to promote India-Pakistan dialogue, and to counter bigotry within India itself.

Kishore requests another cup of coffee. I have had my fill. He has more projects up his sleeve, and he'll talk about them when the time is right. For now, he is pleased with having his first book of poetry published by Speaking Tiger. Titled Knotted Grief, much of it is set in Kashmir — a landscape as beautiful and beleaguered as Manipur. "It is a peace offering and a cry of pain. It is a song dedicated to all of humanity," he says. I am moved and speechless.



Sundram Fasteners Limited

Registered office: 98-A, VII Floor, Dr Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004

Tel: +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510

NOTICE TO THE MEMBERS CALLING THE

FIFTY NINTH ANNUAL GENERAL MEETING, **INFORMATION ON REMOTE E-VOTING / E-VOTING**

The 59th Annual General Meeting (AGM) of the shareholders of the Company is scheduled to be held on **Wednesday, June 29, 2022 at 10:00 A.M. IST** through Video Conference ("VC") / Other Audio Visual Means ('OAVM') in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 in line with the General Circular Nos. 3/2022 dated May 5, 2022 read with Circular Nos. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020, 22/2020 dated June 15, 2020, 33/2020 dated September 28, 2020, 39/2020 dated December 31, 2020, 02/2021 dated January 13, 2021, 10/2021 dated June 23, 2021 and 21/2021 dated December 14, 2021 (collectively referred to as "MCA Circulars") and Circular Nos SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 issued by the Securities and Exchange Board of India ("SEBI"), without the physical presence of the Members at a common venue.

Electronic copies of Annual Report including the Notice convening the 59th AGM have been sent to members whose e-mail IDs are already registered with the Company / Depository Participant(s) in terms of MCA Circulars and SEBI Circular. The requirement of sending physical copy of the Notice of the 59th AGM and the Annual Report for the financial year 2021-2022 to the Members have been dispensed with vide MCA Circulars and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022.

The Company is providing the facility to its members holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date, for casting their votes electronically on each item as set forth in the Notice of AGM through the electronic voting system on National Securities Depository Limited (NSDL). The ordinary and special business as set out in the Notice of AGM may be transacted through voting by electronic means. Members may note the following information:

Date of completion of dispatch of Annual Report including the Notice convening the 59th AGM by e-mail.	Friday, June 3, 2022
The cut-off date for determining the eligibility to vote through remote e-voting [or] through e-voting system during the 59" AGM	Wednesday, June 22, 2022
The remote e-voting shall commence on	Sunday, June 26, 2022, 9.00 am (Indian Standard Time)
The remote e-voting shall end on / remote e-voting shall not be allowed beyond	Tuesday, June 28, 2022, 5.00 pm (Indian Standard Time)

The remote e-voting module shall be disabled by the NSDL after the above-mentioned date and time for voting and once the vote on a resolution is cast by a Member, the Member shall not be allowed to change subsequently. The Members who have cast their vote by remote e-voting prior to the 59th AGM may participate in the 59th AGM through VC / OAVM facility but shall not be entitled to cast their vote again through the e-voting system during the 59th AGM. The Members participating in the 59th AGM and who had not cast their vote by remote e-voting shall be entitled to cast their vote through e-voting system during the 59th AGM.

The Notice of 59th AGM and the Annual Report for the financial year 2021-2022 has been sent by e-mail to the members whose names appear on the Register of Members / Register of Beneficial Owners maintained by the Depositories as at the close of business hours on Friday, May 27, 2022.

The Notice of the 59th AGM and the Annual Report for the financial year 2021-2022 is also available on the website of the Company, www.sundram.com, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of NSDL https://www.evoting.nsdl.com.

Any person, who acquires shares of the Company after dispatch of the notice and the Annual Report by e-mail and becomes a member of the Company as of the cut-off date i.e. June 22, 2022, may obtain the login ID and password by sending an email to srirams@integratedindia.in and evoting@nsdl.co.in by mentioning their Folio No. / DP ID and Client ID No. However, if the member is already registered with NSDL for remote e-voting, then the existing User ID and password can be used for casting the vote


The Company has appointed Sri K Sriram, Practising Company Secretary as Scrutinizer for the remote e-voting process / e-voting during the 59th AGM.

A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e., June 22, 2022 only shall be entitled to avail the facility of remote e-voting / participating in the 59th AGM through VC / OAVM facility and e-voting during the 59th AGM

In case of any queries related to remote e-voting, the members may refer the frequently asked questions (FAQs) for shareholders and e-voting user manual for shareholders available at the download section of www.evoting.nsdl.com [or] contact NSDL, 4th Floor, 'A' - Wing, Trade World, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai – 400 013, E-mail – evoting@nsdl.co.in, toll free no.1800-1020-990 and 1800-224-430 [or] the Executive Vice President - Finance & Company Secretary at the contact details mentioned above For SUNDRAM FASTENERS LIMITED

R Dilip Kumar

Executive Vice President - Finance & Company Secretary







To book your copy,

SMS

reachbs to 57575 or

email us at

order@bsmail.in

HAVE A

GOOD

BUSINESS

MORNING!













Place: Chennai















தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு

சென்னை, ஜூன் 4-தமிழகத்தில் இருந்து தி.மு.க., தி.மு.க., அண்ணா கட்சிகள் 6 பேர் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 57 பேரின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (மே) 24-ந் தேதி தொடங்கியது.

ஒரு மாநிலங்களவை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் தற்போ<u>கு</u> தேவை. ஆதரவு தி.மு.க., அண்ணா தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. 4 இடங்களிலும், அண்ணா தி.மு.க. 2 இடங்களிலும் வெற்றி பெற முடியும். அதன்படி தி.மு.க. – 3, அண்ணா தி.மு.க. – 2, காங்கிரஸ் – 1 இடங்களில் போட்டியிடுவது என முடிவானது.

இதில் தி.மு.க. தரப்பில் கிரிராஜன், ராஜேஸ்குமார் கல்யாணசுந்தரம், ஆகியோரும், அண்ணா தி.மு.க. சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேலும் அக்னி பத்மராஜன், ராமச்சந்திரன், மன்மதன், வேல்முருகன் சோழகனார், தேவராஜன், கந்தசாமி, சுந்தரமூர்த்தி ஆகிய 7 பேர் சுயேச்சையாகவும் மனு தாக்கல் செய்தனர்.

கடந்த 1-ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அண்ணா தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த அவகாசம் முடிவடைந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார்.

நேற்று அதன்படி, மாலை 3 மணிக்கு தி.மு.க., அண்ணா காங்கிரஸ் வேட்பாளர்கள் பேரும் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டதாக அதிகாரியும், சட்டமன்ற செயலாளருமான சீனிவாசன்

🕦 சுந்தரம் ஃபாணனர்ஸ் லிமிடெட்

தொலைபேசி : +91 - 44 – 28478500 | தொலைநகல் : +91 - 44 - 28478510

அழைப்பு அதுகள்கு உள்ள இருந்து இருக்கும் அறிவிப்பு எம்சிஏ சுற்றறிக்

மற்றும் சிறப்பு அலுவல்கள் மின்னணு முறையில் செயல்படுத்தப்படும். உறுப்பினர்கள் பின்வரும் தகவல்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்

வருடாந்திர அறிக்கை மின்னஞ்சல் மூலம் அனுப்பி முடிக்கப்பட்ட தேதி

வாக்குப்பதிவு (அல்லது) மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம்

மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

வருடாந்திர அறிக்கை ஆகியவை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

பயணர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) வாக்களிக்க பயண்படுத்தலாம்.

என்எஸ்டிஎல் இணையதளம் https://www.evoting.nsdl.comல் கிடைக்கும்.

குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்

வாக்களிக்க தகுதி உள்ளவர்களை தீர்மானிக்கும் கட் ஆப் தேதி

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு துவக்கம்

வாக்குப்பதிவு அதற்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டாது.

மின்னஞ்சல் : investorshelpdesk@sfl.co.in | இணையதளம் : www.sundram.com

பதிவு பெற்ற அலுவலகம் : 98A, 7வது தளம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை - 600 004

59வது வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கான உறுப்பினர்களுக்கு

அழைப்பு அறிவிப்பு, தொலைதூர மின்னணு

வாக்குப்பதிவு / மின்னணு வாக்குப்பதிவு தகவல்

கம்பெனிகள் சட்டம் 2013 பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் அடிப்படையிலான விதிகள் மற்றும் செபி

(பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள், 2015 மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (எம்சிஏ சுற்றறிக்கைகள்) முறையே 3/2022, தேதியிட்ட மே 5, 2022 சுற்றறிக்கை எண். 14/2020 தேதியிட்ட ஏப்ரல் 8, 2020, 17/2020 தேதியிட்ட ஏப்ரல் 13, 2020, 22/2020 தேதியிட்ட ஜூன் 15, 2020, 33/2020 தேதியிட்ட செப்டெம்பர் 28, 2020, 39/2020 தேதியிட்ட டிசம்பர் 31, 2020, 02/2021 தேதியிட்ட ஜனவரி 13,

2021, 10/2021 தேதியிட்ட ஜூன் 23, 2021 மற்றும் 21/2021 தேதியிட்ட டிசம்பர் 14, 2021 மற்றும் செக்யூரிட்டீன்

அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவின் ஜன்வரி 15, 2021 மற்றும் மே 12, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண்கள் SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 மற்றும் SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 ஆகியவற்றின் கீழ் கம்பெனியின்

பங்குதாரர்களுக்கான 59வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) **புதன்கிழமை, ஜூன் 29, 2022** அன்று காண 10.00 மணிக்கு பொதுவான ஒரு இடத்தில் உறுப்பினர்கள் பங்கேற்பதை தனிர்த்து காணொலி காட்சி (VC) / பிற ஆடியோ காட்சி (OAVM) மூலம் நடைபெறும்.

எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கையின்படி, கம்பெனி / டெபாசிட்டரி பார்ட்டிசிபெண்ட்ஸ்களிடம்

மின்னஞ்சல் முகவரியை ஏற்கனவே பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு 59வது வருடாந்திர பொதுக்கூட்ட அழைப்பு அறிவிப்பு உள்பட வருடாந்திர அறிக்கையின் மின்னணு நகல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

13 மே, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண் SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 மற்றும் 2021–2022ம் நிதி

டெபாசிட்டரி லிமிடெட்டின் மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம் மின்னணு முறையில் வாக்களிப்பதற்கான வசதியை கம்பெனி வழங்குகிறது. வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பில் உள்ள சாதாரண

ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவற்றின் காகித நகல் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. கட் ஆப் தேதியன்று காகித வடினில் மற்றும் மின்னணு வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பில் உள்ள ஒவ்வொரு அயிட்டத்தின் மீதும் நேஷனல் செக்யூரிட்டீன்

59வது வருடாந்திர பொதுக்கூட்ட அழைப்பு அறினிப்பு உள்ளிட்ட 3 ஜுன், 2022 வெள்ளிக்கிழமை

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முடிவு / தொலைதூர மின்னணு | 28 ஜூன், 2022, செவ்வாய்க்கிழ

மேற்குறிப்பிட்டுள்ள தேதி மற்றம் நேரத்திற்கு பின்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவை என்எஸ்டிஎச்

நிறுத்தி விடும் மற்றும் ஒரு உறுப்பிணர் ஒரு தீர்மானத்தின் மீது வாக்களித்து விட்டால் அதனை பின்னர் மாற்ற

அனுமதிக்கப்பட மாட்டார். 59வது வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னர் உறுப்பினர்கள் தொலைதூ

வசதி மூலம் கலந்து கொள்ளலாம். ஆனால் 59வது வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு

முறையில் மீண்டும் வாக்களிக்க உரிமையில்லை. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்காமல்

. 59வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள், 59வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில்

வெள்ளிக்கிழமை, மே 27, 2022 அன்று அலுவல் நேரம் முடிவுறும் நேரத்தில் உறுப்பிணர்கள் பதிவேடு

டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர்கள் பதிவேட்டில் கண்டுள்ள பெயர்களில் உள்

உறுப்பினர்களுக்கு 59வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2021–2022ம் நிதி ஆண்டுக்கான

59வது வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பு மற்றும் 2021–2022ம் நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை

ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.sundram.com, ஸ்டாக் எக்சேஞ்சுகளின் இணையதளம் அதாவது

பிஎஸ்இ லிமிடெட் www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா www.nseindia.com மற்றும்

மற்றும் Client ID No. ஆகியவற்றை குறிப்பிட்டு srirams@integratedindia.in மற்றும் evoting@nsdl.co.inக்கு மின்னஞ்சல்

அனுப்பி லாகின் ஐடி மற்றும் கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) பெற்றுக் கொள்ளலாம். எனினும், தொலைதூர

மிண்ணணு வாக்குப்பதிவிற்காக உறுப்பினர் என்எஸ்டிஎல்–லில் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், தற்போதைய

59வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு / மின்னணு வாக்குப்பதிவு

நடைமுறைகளுக்கு திரு.கே.ஸ்ரீராம், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர் அவர்களை ஆராய்வாளராக கம்பெனி

கட் ஆப் தேதியான ஜூன் 22, 2022 அன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயன்பெறும் உரிமையாளர்கள் பதிவேட்டில் பதிவாகி உள்ள பெயர்களில் உள்ள நபர் VC / OAVM வசதி மூலம்

ஒருவேளை தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால்

பிரிவில் கிடைக்கும் பங்குதாரர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு மற்றும் பயனர் கையேட்டையும் பார்வையிடலாம் அல்லது NSDL, 4வது மாடி, ஏ விங், டிரேட் வோல்ட், கமலா மில்ஸ் காம்பவுண்டு, சேனாபதி பபத்

மார்க், லோயர் பரேல், மும்பை – 400013, மின்னஞ்சல் : evoting@nsdl.co.in, இலசவ தொலைபேசி எண் : 1800–1020–

990 மற்றும் 1800–224–430 அல்லது துணை தலைவர் – நிதி ் மற்றும் கம்பெனி செயலாளர் அவர்களிடம் மேலே

ங்குதாரர்களுக்காக அடிக்கடி. கேட்கப்படும் கேள்விகளையும் (FAQs) மற்றும் www.evoting.nsdl.comன்

59வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு செய்ய தகுதி உடையவர் ஆவார்

மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை அனுப்பிய பின்னர் கட் ஆப் தேதிட ஜூன் 22, 2022 அன்று கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினர் ஆனவர், அவரது போலியோ எண். / DP ID

ணணு வாக்குப்பதிவு மூலம் வாக்களித்திருந்தால் அவர்கள் 59வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் VC / OAVM

59வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு 22 ஜூன், 2022 புதன்கிழமை



மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து



அண்ணா தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.

அறிவித்தார்.

தி.மு.க. இதைத்தொடர்ந்து சார்பில் போட்டியிட்ட கிரிராஜன், கல்யாணசுந்தரம், *ராஜேஸ்குமார்* ஆகியோர் ் வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டனர். அப்போது செழியன், கொறடா கோவி சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தி.மு.க. சார்பில் அண்ணா போட்டியிட்ட சி.வி.சண்முகம், ஆகியோர் தர்மர் அண்ணா ஒருங்கிணைப்பாளர் தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் வெற்றி சான்றிதழை

கைகள் மற்றும் செபி சுற்றறிக்கையி

26 ஜூன் 2022, ஞாயிற்றுக்கிழமை

காலை 9.00 மணி (இந்திய நேரப்படி)

மாலை 5.00 மணி (இந்திய நேரப்படி)

பெற்றுக்கொண்டனர். அவர்களுடன் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, அன்பழகன் உள்ளிட்டோரும் இருந்தனர்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப.சிதம்பரத்தின் வெற்றி சான்றிதழை அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி பெற்றுக்கொண்டார். சிதம்பரம் அப்போது தென்சென்னை மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் ஸ்ரீராம் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள், பொன்னாடை, தொண்டர்கள் கொடுத்து பூங்கொத்து தெரிவித்தனர். வாழ்த்து

BEFORE XV ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAL O.S. No. 1028 of 2020 M/s Canara Bank,

Nungambakkam Branch

-Vs-A.BashaDefendant To A.Basha, S/o.Ansar Basha

No.31/11, Bagavath Singh 2nd Street, Arumbakkam, Chennai – 600106 Please take notice that the above suit came up for hearing before the Hon'ble XV Assistant City Civil Court at Chennai on

28/03/2022 and the Court was way of publication.

You are therefore summoned to appear before the Hon'ble XV Assistant City Civil Court at Chennai on 20/06/2022 at 10.30am either in person or through a Counsel duly instructed, failing which, please note, the suit will be decided in your absence. M.J.Prabhavathy

BEFORE III ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI M/s Canara Bank.

Royapettah Branch 1) R.Mani, S/o.Raji 2) M.Saranniya, D/o. Mani

...Defendants

1) R.Mani, 2) M.Saranniya Both Residing at No.11/6, Mylapore Street, Royapettah, Chennai – 600014. Please take notice that the above suit came up for hearing before the Hon'ble III Assistant City Civi Court at Chennai on 15/03/2022 order notice to both of you by way

of publication.

Both of you are therefore summoned to appear before the Hon'ble III Assistant City at Chennai on Court 05/07/2022 at 10.30am either person or through a Counsel duly instructed, failing which, please note, the suit will be decided in your absence.

M.J.Prabhavathy Counsel for Plaintiff

BEFORE THE COURT OF DISTRICT MUNSIF AT TAMBARAM I.A. No. 3 of 2022

I.A. No. 605 of 2021 O.S. No. 187 of 2017 M. Murugan & another

2. N. Ramu (Died) & 2 others ..Respdts/Defendants

R4. Javashree (Minor) Rep. by her natural guardian and mother R. Selvi, R3 & R4 are residing at No.8/9. Roja Thottam 1st No.8/9, Roja Thottam 1st Cross Street, Irumbuliyur, East Tambaram, Chennai-600 059. Please take notice that in the above matter came up bef the Hon'ble District Munsif Tambaram has ordered notice through paper publication to you both returnable by 20.06.2022. You are hereby requested to appear before this Court either in person or through pleader on 20.06.2022 at 10.30 a.m. failing which the matter will be decided in

> D. PRABAKARAN & A. SANKARI. Counsels for Petrs/Plaintiffs.

தமிழகத்தில் 113 பேருக்கு கொரோனா

நேற்று தமிழகத்தில் பேருக்கு புதிதாக 113 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று தமிழக**த்**தில் புதிதாக 68 ஆண்கள், 45 பெண்கள் என மொத்தம் 113 பேருக்கு புதிதாக கொரோனா

சென்னை, ஜூன்.4 உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் சென்னையில் 81 பேர், செங்கல்பட்டில் 11 பேர் ഉണ്ഥഥ 12 ഥാവാட്ഥച്കണിல് தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 26 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்பட்டவில்லை.

EEESAF

ESAF SWASRAYA MULTISTATE AGRO CO-OPERATIVE SOCIETY LTD Registered under the Multistate Co-operative Societies Act, 2002 as per Reg. No. MSCS/CR/442/201

Registered Office: First Floor, JSR Square, Kalathode. Thrissur - 680655 Tel: 0487-2375776/77 Website: www.esafcooperative.in

NOTICE

NOTICE is hereby given that the 11th Annual General Body Meeting of ESAF Swasraya Multistate Agro Co-operative Society Ltd will be held on Saturday, the 25th of June 2022 at 7 AM at Puzhayoram Convention Centre, Eravimangalam, Thrissur, Kerala - 680751, to consider the under noted agenda.

AGENDA

I. Election of the members of the Board (as per Election notification of the Returning

II. 1. Prayer, 2. Welcome Address, 3. Chairman's Speech, 4. Approval of the minutes of the previous Annual General Body Meeting. 5. To consider and adopt the Audited financial statements as at 31st March 2022 together with Auditor's Report and Annual Report. 6. Review of Operations and Budget. 7. Review of utilization of Reserves and other Funds including welfare funds. 8. Review of the list of employees who are relatives of members of the Board, 9. Appointment of Auditors for the year 2022-23 and to fix the remuneration. 10. Amendments to Byelaws of the Society, if any. 11. Review of the code of conduct for the members of the board and officers. 12. Review of the annual reports and accounts of subsidiary institutions. 13. Matters allowed by Chairman. 14. Questions (BY ORDER OF THE BOARD)

(SALEENA GEORGE)

ஓரிக்ஸ் லீசிங் & பைனூன்சியல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்

அர்கள் வளிக்கி அட்டோ பைனர்க்கில் சர்வீசஸ் விமிடெட்) (முன்டிடோ இன்பிராஸ்டிரக்சர் சர்வீசஸ் விமிடெட்டின் துணை நிறுவனம் பதிவு அலுவலகம்: மனை எண்.94, மாரோல் கூட்டுறவு தொழிற்பேட்டை, ORIX அத்தேரி – குர்லா சாலை, அந்தேரி (கிழக்கு), மும்பை – 400 059 தொலைபேசி எண்: +91 22 2859 5093/6707 0100, பேக்ஸ் : +91 22 2852 8649 மின்னஞ்சல் : info@orixindia.com | www.orixindia.com | CIN : U74900MH2006PLC163937

பிற்சேர்க்கை – IV – A (விதி 8(6)–ன் கீழ்)

அசையா சொத்துக்கள் விற்பனைக்கான விற்பனை அறிவிப்பு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்க சட்டம் 2002 விதி 8(6)–ன்கீழ் அசையா சொத்துக்களை விற்பனை செய்வதற்கான விற்பனை அறிவிப்பு

ு சாத்துக்களை வற்பனை 'செய்வதற்கான வற்பனை அறுவப்பு ஈடுபெற்ற கடன் அளித்தவர்களிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ள கீழே விவரிக்கப்பட்டுள்ள அசையா சொத்துக்கள் ஓரிக்ஸ் லீசிங் & பைனான்சியல் சாவீசஸ் இந்தியா லிமிடெட்டின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் சுவாதீனம் செய்யப்பட்டது என்று பொதுமக்களுக்கு பொதுவாகவும் மற்றும் கடன்தநார்(கள்) மற்றும் உத்தரவாததாரார்(கள்)க்கு குறிப்பாகவும் இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஈடுபெற்ற கடன்தாரரான ஓரிக்ஸ் லீசிங் & பைனான்சியல் ுள்ளேஸ் இத்தியா லிமிடெட்டிற்கு மெசர்ஸ் அக்—இலா எக்சிம் கார்ப்பரேஷன்ஸ், குமார் A ஆறுமுகம், R. அகிலா (கடன்தாரர் மற்றும் உடன் கடன்தாரர்(கள்)) ஆகியோர் 01 அக்டோபர் 2019 அன்று வரை செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,15,77,296/–ஐ (ரூபாய் இரண்டு கோடியே பதினைத்து லட்சத்து எழுபத்தியேழாயிரத்து இருநூற்று தொன்னூற்றியாற இரண்டு கொடிய பதனைந்து லட்சத்து எழுபத்து சுயநாய்ந்தது குருநூறு து என்றுற்றும் என்றம் பட்டும்) திருந்ப பெறுவதற்காக ஈடுபெற்ற கடன் அளித்தவர்களிடம் உங்களால் அடமான் வைக்கப்பட்டுள்ள கீழே விவரிக்கப்பட்டுள்ள அசையா சொத்துக்கள் அவை ''எங்கு எப்படி உள்ளதோ அப்படியே'' என்ற அடிப்படையில் 18.06.2022 அன்று விற்பனை செய்யப்படும். குறைந்தபட்ச விலை: ரூ.1.99.4.400/- (ரூபாய் ஒரு கோடியே தொன்னூற்றியொன்பது லட்சத்து நாற்பத்து நான்காயிரம் மட்டும்) மற்றும் முன்வைப்புத் தொகை ரூ.19,94,400/- (ரூபாய் பத்தொன்பது லட்சத்து தொன்னூற்று நான்காயிரத்து நானூறு மட்டும்).

அடமான சொத்தின் விவரம்

சொத்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளின் விஸ்தீரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது : சென்னை 600 041, திருவான்மியூர், பிள்ளையார் கோயில் தெரு, மனை எண்.சி, திருவான்மியூர் கிராமம், பிளாக் எண்.39, டி.எஸ்.எண்.99/3, சர்வே எண்கள். 86/13ஏ மற்றும் 86/13பி, ''பிஜெபி ராயல் என்கிளேவ்'', முதல் மற்றும் இரண்டாவது மாடியில் உள்ள பிளாட் எண்கள். எப்1 மற்றும் எஸ்1, ஒவ்வொன்றும் 1335 சதுர அடியை கொண்ட பிளாட் மற்றும் மொத்தம் நிலம் 2750 சதுர அடியில் பிரிவுபடாத சதுர் அடியை கொண்ட பன்பட மற்றும் வயத்தம் நலம் 2750 சதுர் அடியல் பிராவுப்படத பங்கு நிலம் ஒவ்வொன்றும் 713 சதுர அடி, மொத்தம் 1428 சதுர அடி பிரிவுபடாத பங்கு நிலம் மற்றும் கட்டிடம். நிலத்தின் எல்லைகள் : வடக்கில் 12 அடி பாதை மற்றும் சிங்காரத்திற்கு சொந்தமான சொத்து, தெற்கில் முருகேச நாயக்கருக்கு சொந்தமான சொத்து, கிழக்கில் மனை என். D, மேற்கில் மனை எண். B. இந்த சொத்தானது சைதாப்பேட்டை சார் பதிவு மாவட்டம் இணை 1, சார் பதிவாளர்,

தென் சென்னை பதிவு மாவட்ட எல்லைக்கு உட்பட்டது.

தென எசன்னை பதுவு மாவட்ட எல்லைக்கு உடப்படது. இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அது குறித்து விருப்பமுள்ள ஏலதாரர்கள் அங்கீளிக்கப்பட்ட அடுகாரி திரு. D. கோபீநாத் அவர்களை (தொடாபு விவரம் : 491 9841046563) திங்கள் முதல் சனி வரை வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் மற்றும் விற்பனைக்கான விரிவான விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஓரிக்ஸ் லீசிங் & பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்டின் இணையதளம் https://www.orixindia.com/leasing.php-ல் பார்வையிடலாம்

கடன் கணக்கு எண் LN0000000009530 000009530 அங்கீகரிக்கப்பட்ட அதிகார் ஓரிக்ஸ் லீசிங் & பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்

> எம்பிஎஸ் லிமிடெட் CIN: L22122TN1970PLC005795

பதிவு அலுவலகம்: RR டவர்ஸ் IV, 16/17, சூப்பர் A, திரு.வி.க. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை-600 032, தமிழ்நாடு கார்ப்பரேட் அலுவலகம் : 4வது தளம், டவர் — ஏ, வின்ட்சர் ஐடி பார்க், ஏ—1, செக்டார் 125, நொய்டா, உத்தரப்பிரதேசம் 201 303. ēl: 0120-4599754|Email|D: investors@mpslimited.com | Website: www.mpslimited.com

52வது வருடாந்திர பொதுக்கூட்டம். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் புத்தகம் மூடல் தொடர்பான அறிவிப்பு

வருடாந்திர பொதுக் கூட்டத்தை கூட்டுவதற்காக வழங்கப்படும் s2வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தகத்தை பரிவர்த்தனை செய்ய எம்பிஎஸ் லிமிடெட்டின் ("கம்பெனி") s2வது வருடாந்திர பொதுக்கூட்டம் திங்கட்கிழமை, ஜூன் 27, 2022 அன்று இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கூட்ட காணைலி காட்சி (VC) /பிற ஒலி ஒளி சாதணங்கள் ('OAVM') மூலமாக நடைபெறுகிறது என்று இதன் மூலம் அழிவிக்கப்படுகிறது. வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு, மார்ச் 3.ī, 2022–ல் முடிந்த நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனி/டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் பதிவு செய்த இமெயில் நகவரியில் உள்ள உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஐூன் 3, 20 அனுப்பப்பட்டுள்ளது. வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பு கம் ங்குதாரர்களுக்கு பின்வரும் தகவல்களைக் கொண்டுள்ளது:

ததாரர்களுக்கு பின்வரும் தகவல்களைக் கொண்டுள்ளது:
வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து
தீர்மானங்கள் மீது வாக்களிக்க தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதியை
("தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு") அனைத்து உறுப்பினர்களுக்கும்
கம்பெனி வழங்குகிறது. கூடுதலாக, வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது
மின்னணு வாக்குப்பதிவு ("பின்னணு வாக்குப்பதிவு") முறை மூலம் வாக்களிக்கும்
வசதியை கம்பெனி வழங்குகிறது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும்
வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு விவரங்கள்
வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. தொலைதூர
மின்னணு வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை ஜூன் 24, 2022 அன்று இந்திய
நேரப்படி காலை 0.9.00 மணிக்கு துவங்கி குரமிற்றுக்கிழமை ஜூன் 26, 2022
அன்று இந்திய நேரப்படி மாலை 0.5.00 மணிக்கு முடிவடைகிறது.
உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது: 3) மேற்கண்ட கேதி மற்றும்

அன்று இந்திய நேரப்படி மாலை 05.00 மணிக்கு முடிவடைகிறது.
உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது: a) மேற்கண்ட தேதி மற்றும் நேரத்திற்கு பிறகு தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு சிடிஎஸ்எல்-ஆல் நிறுத்தப்படும். மேலும் தீர்மானத்தின் மீது ஒரு முறை வாக்களித்த உறுப்பினர், அதனைத் தொடாந்து மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்;
b) தொலைதூர மின்னணு வாக்களிப்பில் வாக்களித்த உறுப்பினர் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம், ஆனால் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும்போது அவர் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்; c) தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்; c) தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்காத உறுப்பினர் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும்போது மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்காத உறுப்பினர் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும்போது மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்காத உறுப்பினர் வருடாந்திர கொதுக்கூட்டம் நடைபெறும்போது மீன்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்காத உறுப்பினர் வருடாந்திர கொதுக்கூட்டம் நடைபெறும்போது மீன்ணணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்காத உறுப்பினர் வடுடாந்திர கொதுக்கூட்டம் நடைபெறும்போது மீன்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்கரும் மீன்னன்று வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்கரும் மீன்னன்று வாக்குப்பதிக்கையின்றன்று வருடாந்திர் போதுக்கூட்டம் நடைபெறும்போது வின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்கரில்

கட் ஆப் தேதியான திங்கட்கிழமை, ஜூன் 20, 2022 அன்று காகித வடிவத்தில் அல்லது டிமெடீரியலைஸ்ட் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் சிடிஎஸ்எல்–ன் மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் மின்னணு றையில் வாக்களிக்கலாம். மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு அனுப்பிய பிறகு முறையால் வாக்காள்களையாக நபர் மற்றும் கட் ஆப் தேதி அன்று பங்குகள் வைத்திருப்பவர்கள், லாகின் முகவரி மற்றும் பாஸ்வோட் ஆகியவற்ன helpdesk.evoting@cdslindia.com அல்லது agm@cameoindia.com. என் வைத்திருப்பவர்கள், லாகின் முகவி மற்றும் பாஸ்வோட்ட ஆகியவற்றை helpdesk.evoting@cdsindia.com அல்லது agm@cameoindia.com. என்ற முகவிக்கு கோரிக்கை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். மாற்றாக, தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு வழிமுறைகளில் 52வது வருடாந்திர போதுக்கூட்ட அறிவிப்பின் வரிசை எண் (viii)ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சரியான சான்றுகளை உள்ளிடுவதன் மூலம் பங்குகார்ச் கங்கள் அல்லது

காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள், கம்பெனியில் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாமலிருந்தால், கம்பெனியின் பதிவாளரும் பங்கு பரிமாற்ற முகவருமான கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டில் பங்கு பாமாற்ற முகவருமான 'கமிம்யா' காரப்படிரட சானசன் லமிலிட்டிகள் படிவம் ஐஎஸ்ஆர்-1 மற்றும் பிற தொடர்புடைய படிவங்களில் விவரங்களைப் புதுப்பிக்கலாம். கம்பெனி பங்குதாராகளுக்கு விவரங்களைக் கோரி கடிதங்களை அனுப்பியுள்ளது. டிமேட் படிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்களு தங்கள் டொசிட்டரி பங்கேற்பாளருடன் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம். மாற்றாக, கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட இணையதள போர்ட்டல் https://investors.cameoindia.com–ல் தேவையான விவரங்கள் மற்றும் பயான விவரங்கள் மற்றும் ெட்டார் கல் மாவரிகளை போட்டல் https://investors.cameoindia.com-ல கத்வையான வவரங்கள் மற்றும் OTP என்னண உள்ளிட்டு உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துகொள்ளலாம் அல்லது investors@mpslimited.com மற்றும் agm@cameoindia.com-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

களுடர்களி பொதுக் கூட்டம் மற்றும் டிவிடெண்ட வழங்கும் நோக்கத்திற்காக கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை, ஜூன் 21, 2022 முதல் திங்கட்கிழமை ஜூன் 27, 2022 வரை (இரண்டு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும். திங்கட்கிழமை ஜூன் 20, 2022-ஐ, இறுதி டிவிடெண்டிற்கான உறுப்பினர்களின் உரிமையைத் தீர்மாணிப்பதற்கான கட்ஆப் தேதியாக நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை meeting/, ஸ்டாக் எக்சஞ்ச் இணையதளங்கள் பிஎஸ்இ லிமிடெட்டி www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இந்தி லிமிடெட்டின் www.nseindia.com–ல் கிடைக்கும் என்பதை உறுப்பினர்க கவனத்தில் கொள்ளவும். s2வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிட சிடிஎஸ்எல் இணையதளம் www.evotingindia.com–லும் கிடைக்கும்.

அடிகளைல் இணையதளம் www.evotingindla.com—லும் கிடைக்கும்.
உறுப்பினர்கள் VC/OAVM வசதி மூலம் மட்டுமே வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மற்றும் கலந்து கொள்ள முடியும். 52வது வகுடாந்திர பொதுக்கூட்டத்தில் இணைவதற்கான வழிமுறைகள் மற்றும் தொலைதூர மின்னனு வாக்களிப்பில் பங்கேற்பது அல்லது 52வது வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்னனு வாக்குப்பதிவு முறைவில் வாக்களிக்கும் முறை ஆகியவை 52வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. சிடிகால்கல் மின்னனு வாக்கும்பதிவு முறை மூலம் வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் மின்னனு வாக்குடுப்பில் கலந்துகொள்ளவது தொடாபாக உங்களுக்கு எதேனும் கேள்விகள் அல்லது பிரச்சினைகள் அல்லது குறைகள் இருந்தால் அது குறித்து helpdesk.evoting@cdslindla.com—க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது மூற்றத்து 2022-23058738 and 022-230587438 and 022-230587438 and 52058542/433 என்ற என்னனில் தொடர்பு கொள்ளலாம். கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 103ன் கீழ் குறைந்தபட்ச எண்ணிக்கையை கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 103ன் கீழ் குறைந்தபட்ச எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக VC/OAVM மூலம் பங்கேற்கும் உறுப்பினர்கள் கணக்கிடப்

எம்பிஎஸ் லிமிடெட்டுக்காக ஒப்பம்)– **சுனித் மல்ஹோத்ரா** (கம்பெனி செயலாளர் மற்றும் தலைமை நிதி அதிகாரி)

மேலும், 12 வயதுக்குட்பட்ட 7 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் நேற்று

அரியலூர், உள்பட மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளது.

பிஎஸ்எல் லிமிடெட் கலைப்பில் உள்ளது விற்பனை அறிவிப்பு

கலைப்பலுவலர்: திரு. நிதின் ஜெயின் setsale1@aaainsolvency.in, psl.limited@aaainsolv

011-4864627 (அரு. மனாப ஹாஜானி)
மீன்-அலக் கேதி மற்றும் திவால் குறியீடு, 2016ன் கீழ் சொத்துக்களை விற்பனை செய்தல்
மீன்-ஏலத் தேதி மற்றும் நோம்: ஜூன் 17, 2022 மாலை 3.00 முதல் 5.00 வரை
EMD சமர்ப்பிப்பத்தானா கடை கி தேதி: ஜூன், 2022
(ஒவ்வொன்றும் 5 நிமிடங்கள் வரம்பற்ற தீட்டிப்புடன்)
11 செப்டம்பர், 2020 தேதியிட்ட உத்தாவின்படி, மாலியாமை தேசிய திறவன சட்ட தீர்ப்பாயம்
பெஞ்ச், அவதாயாத் தியமித்த, கலைப்பலுவரால் உருவாக்கப்பட்ட லிக்விடேஷன்
எஸ்டேட்டின் ஒரு பகுதியை உருவாக்கும் பிளஸ்எல் லிமிடெட்டின் (கலைப்பு நிலையில்
உள்ளது) சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஆஸ்திகளின் விற்பனை. இந்த விற்பனையனது
https://aaa.auctionliger.net என்ற மின்-ஏல தளம் மூலம் கீழே கையொப்பமிடப்பட்டவரால்
விற்பனை செய்யப்படும்.

பிற்பனை செய்யப்படும். 12:05.2022 தேதியிட்ட டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பிஎஸ்எல் லியிடெட்டின் இணைக்கப்படாத சொத்தை (ஸ்கிராப் உட்பட) விற்க கலைப்பலுவலருக்கு அனுமதி அளித்துள்ளது. ஆணையின் நகல் மின்–ஏல ஆவணத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

செற்று	Llensk	குறைந்த பட்ச விலை	ஆரம்ப இஎம்டி தொகை (ரூ. லட்சத்தில்)	அதிகரிப்பு மதிப்பு (ரூ. லட்சத்தில்)
Plant and Machinery including vehicles situated at P.B. No. 25, Kachigam, Daman (UT)- 396210	Α	90.00	9.00	0.50
Scrap Material at Chennai, No. 22, Vaiyoor Village, Veddshangal Road, Maduranthagam, Kanchipuram District, Chengalpattu - 603308, Tamil Nadu, India	В	111.15	11.12	0.50
Scrap Material at PSL Jaipur Plant, Khasra No. 46, 48, 73, 82 - Village-Gaduda Tehsil, Phagi, Jaipur - 303005.	O	9.78	0.98	0.25
Skoda Fabia (MH 02 CB 5382), Year of manufacture-2011, Petrol, Make-Skoda	D 1	1.80	0.18	0.05
Toyota Fortuner (GJ 12 BF 4060), Year of manufacture- 2012, Diesel Make - Toyota	D 2	9.10	0.91	0.05
Maruti Swit Dzire (DD 03 F 2867), Variant VXI, Year of manufacture-2011, Diesel, Make - Maruti	Dз	1.70	0.17	0.02
Maruti Ritz (MH 02 BT 6592), Year of manufacture-2010, Diesel, Make - Maruti	D 4	1.40	0.14	0.02
Maruti Zen Estilo (MH 02 BD 9474), Year of manufacture-2007, Petrol, Make - Maruti	Dъ	0.56	0.056	0.02
Honda CRV (MH 02 BG 2477), Year of manufacture-2008, Petrol, Make-Honda	D 6	2.60	0.26	0.02
Honda Accord (MH 02 AP 4851), Year of manufacture-2005, Petrol, Make - Honda	D 7	0.20	0.02	0.02

புகள்: பிளாக் B மற்றும் Cல் உள்ள ஸ்கிராப் மெட்டீரியலின் அளவு, பொருளை ஏற்றும்போது எடை போடப்பட்ட உண்மையான எடையின் அடிப்படையில் இருக்கும், மேலும் இது ஏலதார்க்கர் பொங்குபவர்கள் மற்றும் பிஎஸ்எல் லியிடுட்ட மூலம் சரிபார்க்கப்பட வேண்டும். பறிவுடுசெய்பட்ட மதிப்பீட்டாளர்களால் வழங்கப்பட்ட சராசரி அளவை விட அதிகமான ஸ்கிராப்பின் எந்த அளவிற்கும், வாங்குபவர் ஏல விலையின்படி விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கும் தொகைக்கு செலுத்த வேண்டும். மேலும், ஸ்கிராப் பொருட்களை வெட்டுதல், ஏற்றுகம் மற்றும் கொண்டு செல்வது தொடர்பான ஏதேனும் கட்டணங்கள் வாங்குபவரால்

ஏற்கப்படும்.

2. பிளாக் A மற்றும் பிளாக் D1 முதல் D7 வரையில் ஒரு பகுதியாக இருக்கும் வாகனங்கள் 'எங்கே' எங்கே எவ்படி எவ்வாறி இருக்கிறதோ அப்படியே', ' மற்றும் 'ஆதார அடிப்படையின்றி' மற்றும் விறக்பபடும் வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள RTO வரி உட்பட பரிமாற்றத்திற்கான ஏதேனும் கட்டணங்கள் இருந்தான் வாங்குயவரால் ஏற்கப்படும். ஆர்குகிடமிருந்த என்றசியைப் பெறுவதன் மூலம் வாகனத்தை அவரது பெயருக்கு மாற்றுவது வாங்குபவரின் முழுப் பொறுப்பாகும். அதிகை கைலப்பாளர்க்கும் ஒத்துணுக்க வேண்டும்.

EMDஐ சமர்ப்பிப்பதற்கும் செயல்பாட்டில் பங்கேற்பத்கும் முன், விரிவான விதிமுறைகள் மற்றும் நியத்தனைகளுக்கு AMA இன்சால்வன்கி புரெயாஷண்ல LLPன் இணையதனம் அதாவது https://linsolvencyandbankruptcy.in/public-announcement/ps-limited/ஐ பார்க்கவும் மற்றும் மேற்கூறிய இணைய்பில் மின்ஏல் செயல்முறை ஆவணம் பதிவேற்றப்பட்டுள்ளது.

3/05/2022 புதுடெல்லி பிஎஸ்எல் லிமிடெட் விஷயத்தில் கலைப்பலுவலர் IBEN (Regn. No. IBBI/IPA-001/IPP-01562/2019-2020/12482 கார்ப்பரேட் முகவரி: E-10A, கைலாஷ் காலனி, விரேட்டர் கைலாஷ் —1, புதுடெல்லி 110048 கலைப்பலுவலரின் முகவரி: E-E-337, தரை தாரு, G.K-1, புதுடெல்லி 110048 Email: assetsale 2@aaainsolvency.in, assetsale 1 @aaainsolvency.in, rilinjain@aaainsolvency.com தொடர்புகொள்ளும் நபர்: திரு. வாசிம் & புனித் சசீதேவா: +91-8800865284/011-46664619

EEESAF

ESAF SWASRAYA MULTISTATE AGRO CO-OPERATIVE SOCIETY LTD Registered under the Multistate Co-operative Societies Act, 2002 as per Reg. No. MSCS/CR/442/201

Registered Office: First Floor, JSR Square, Kalathode, Thrissur - 680655 Tel: 0487-2375776/77 Website: www.esafcooperative.in

A1.432/22

Office of the Returning Officer, Special Deputy Collector LA- NHDP, Chembukkayu Thrissur - 680020

All the Members, ESAF Swasraya Multistate Agro Co-operative Society Ltd. NOTICE OF ELECTION

(No. ESMACO/Election/5/2022) Notice of the General Body meeting of the Society for the conduct of Election (2022-2027) to the Board of Directors.

In exercise of the powers conferred by Section 45 of the Multistate Co-operative Societies Act, 2002, read with Rule 19 of the Rules made thereunder, I, SUDHA P.R., Deputy Collector, Returning Officer duly appointed for conducting the elections to the Board of Directors of M/s ESAF Swasraya Multistate Agro Co-operative Society Ltd. having its Registered Office at 1st Floor, JSR Square, Kalathode, Ollukkara Post, Thrissur – 680655, hereby notify that the Annual General Meeting of the General Body of the Society has been convened at 7 AM on Saturday, 25-06-2022 at Puzhayoram Convention Centre, Eravimangalam, Thrissur Kerala - 680751 in order to conduct the elections and declare the results (for the period

SI.No	.No Constituencies		No. of Seats	
1.	The area of the constituency specified in the		9 (Nine)	
	byelaw from which the members are elected.	B. SC/ST Reservation	1 (One)	
	(Byelaw No. 36)	C. Women Reservation	5 (Five)	
		Total	15 (Fifteen)	
	2. The list of members eligible to yets as prepared by the Peturning Officer will be			

published on 08-06-2022 on the Notice Boards of Registered Office and Branch Offices of the Society, The qualifications as specified in the byelaws Nos, 11 and eligibility for membership on the Board will be applicable.

3. The Election Program is as under: -SI No. Front Date and Time

SI.No	Event	Date and Time	Venue
1.	Election Notification	04-06- 2022 (Saturday)	Published in leading vernacular dailies and in the official website of the Society
2.	Obtaining of Nomination Forms	10-06-2022 (Friday) to 13-06-2022 (Monday) between 10 AM and 5 PM	Office of the Returning Officer and Registered Office or can be downloaded from the Official website of the Society
3.	Filing of Nominations	13-06-2022 (Monday) to 14-06-2022 (Tuesday) 10 AM and 4 PM	Office of the Returning Officer and Registered Office
4.	Publication of list of Nominations received	14-06-2022 (Tuesday) at 5 PM	Office of the Returning Officer and Registered Office
5.	Scrutiny of nominations	15-06-2022 (Wednesday) from 12 AM onwards till completion of scrutiny	Office of the Returning Officer and Registered Office
6.	Publication of list of Valid nominations	15-06-2022 (Wednesday) after completion of scrutiny	Office of the Returning Officer and Registered Office
7.	Withdrawal of valid nominations if any	16-06-2022 (Thursday) upto 5 PM	Office of the Returning Officer and Registered Office
8.	Publication of final list of contestants	16-06-2022 (Thursday) at 5 PM	Office of the Returning Officer and Registered Office
9.	Polling	25-06-2022 (Saturday) 07 AM to 12 PM	Puzhayoram Convention Centre, Eravimangalam, Thrissur, Kerala – 680751
10.	Counting	25-06-2022 (Saturday) 12.30 PM to 4.30 PM	Puzhayoram Convention Centre, Eravimangalam, Thrissur, Kerala – 680751
11.	Declaration of Results by Returning Officer and Induction of Newly Elected Board	25-06-2022 (Saturday) at 5.00 PM	Puzhayoram Convention Centre, Eravimangalam, Thrissur, Kerala — 680751
12.	Election of Chairman and Vice Chairman	25-06-2022 (Saturday) at 5.30 PM	Puzhayoram Convention Centre, Eravimangalam, Thrissur, Kerala – 680751

a. All lists and Notices shall be published on the Notice Board of the Office of the Returning Officer and Registered Office.

Nomination Form No. III can be downloaded from the official website of the Society

c. All the members are required to carry their Polling Slips, Membership Cards along with Photo Id Cards in the form of Aadhar Card, Election ID Card, Passport Copy or

 $\textbf{d.} \ \ \textbf{The detailed Notice of the Election Programme is published on the Notice Boards at}$ the Office of the Returning Officer, Society's Registered and Administrative Offices and Branch Offices. Notice of Election has also been published in leading dailies in the States where the Society operates,

e. Disqualifications shall prevail as per provisions of the Multistate Co-operative

f. Covid protocol is applicable as per G.O. (Rt.) No. 386/2022/DMD dated 27-04-2022 issued by Disaster Management (A) Department, Government of Kerala.

SUDHA P.R. Returning Officer/Special Deputy Collector LA - NHDP, Chembukkavu, Thrissur - 680020

தேதி: ஓூன் 4, 2022

நிர்வாக துணை தலைவர் – நிதி & நிறுவன செயலாளர்